

புதுப்படைர்கள்.

பாட 5

“பூட்டம் பகுந்தையா பகுந்தையா.

பீடு வினாவாய் வங்கிலூசிர தவண்டர்க்கூம்

பள்ளிக்கூம் சேஷியல்லோ சேஷியல்லோ

வகுத்தூசு மே அந்திரம் மேர் தவண்டர்க்கூம்.

அந்திரம் தவண்டர்க்கூம், பள்ளிக்கூட்டம் அருகில்
வகும் பொது, நிலா, இறண்டும் நிர்வாகப்பார்க்கு,
தவண்டர்கள் பயந்து ‘நிது, என்னிட்டுமீலீக் கு
காதுமோபோல் நிற்கிறது? என்று பயந்து, அந்தகா/
அந்திரம் பிரிய குதிரைமேல் வந்திருக்கி, எவ்
வளவு வீரங்கிற மூளை வகுக்கு திருப்பாணி என்று,
ஒவ்வொரு பீடு பயந்து, அவர்களிடம் சிக்கி
நை சீசியல் நூம்மனால் தூஷியாது! ஏன்று,
கிரும் சிபி பூட்டம் சிவங்குரார்கள் மற்றுநவண்
டர்கள், பீடுக்குவர்களை குநாக்கி கீர்ப்பாடு கு
க்கிறார்கள்? அவதுக்கு பஞ்சாக்கிள் பிளந்தான்,
நாடும், பச்சுமாசுக்கிள்கான் பிளந்தாடு;
பீங்கையால், நீாம் ரண்பயப்பட வெண்டும்? மேலும்,
அவர்கள் பீன்று பேர்க்குள் திருக்கிணார்
கள், நீாம், அந்திரம் பேர் திருக்கிணாம்
ஏன்பயப்பட வெண்டும்? வாங்குந் தள்ளபோக
வாம், ஏன்று புதுப்பட்ட ஏவ்லோரும் பள்ளி
க்கீலை சூவடியில். அந்தமயார் ராம்.

அவர்கள் வந்துவதை. சின்னன்னா சௌமிபார்த்தி.

சி.சுமி. / அடே, சும்புகா/ பங்காலிகள் ஆயிரம் பேரும்
வடுக்கூர்கள், நீலோய் கஞ்சியன் சுர்ஜில் நின்று
கொள்ளுங்கும், சூம்புகள் அங்குபடி போய்
நின்று கொண்டான். பிள்ளி, ஆயிரம் பங்காளி
கூறும், பீவ் வெங்கவாக உள்ளே நூற்றூர்
ஆர்கள். ~~ஏந்து~~ பீவ் வெங்கவாக, ஆயிரம்
பேரும் உள்ளே நூற்றூர்களும். சூம்புகள் கூதுவை
சீத்தி தூள்போட்டான்.

சி.சுமி. / அடே, சும்புகா/ சுவக்கை எடுத்து, இன்னேவை
யை காட்டுபார்க்கலாம்/ என்றும், சூம்புகள்,
சுவக்கை எடுச்சுது நவண்டாக்களை ஆறுமாறுக்
அஷ்க்க ஆரம்பித்தான்.

பாட்டு

“ அந்தசமனி என்றுத்திரா சீட்டுடையிலே
பந்துபந்துசான்சாமி பழக்குகுபார்.

ஆறுமாறு என்சாமி முத்துனே.
மொன்னிவால் என்றுத்திரா சீட்டுடையிலே

முன்முனிய என்சாமி அஷ்க்குத்துனை.”

சூம்புகள் அப்படி ஆறுமாறுக் குத்துக்கும் பொது,
ஆயிரம் கவன்டாக்கும் அஷ்க்குமாறுக் கு
முடியாமல் துடிச் சூர்கள்.

கல்விடம் கண் / அப்போ, சீரம்! எவ்வளவாக் கிடைத் து அடி சூரியு
முடியாது, சீரங்கள் என்ன சென்ன நூலும் ஒத்து
கீழ்க்கண்டம், எவ்வகை அடிக் காலீர்கள், பிரஜாவே?
என்று அடிசிரும் கல்விடம் கூறும், அது கு
பிரஜாம் கிழாகள்.

சீ. காம் / அடே, வங்களைகளே! என்குயாய், கிருவஞ்சு
பேருவருடைம் சுவமிகுந்து, வாங்கி வந்து
வரம் வீணைக் கிடைத் து என்று நினைக்குள்ளா?
என்குயாய், சுந்தகைக்கு வயசுரண் காலத்தில், ஜிந்து
வடுவடிவு நூடு, வீட்டு நூடு, கீழை வீட்டு கீழை,
பேருக்கீட்டு மர்கள் சுஞ்சாளர்கள்! எவ்வகை
தொல்லவும் சீதீ செய்தீர்கள்! மூயவர், அரு
ளால் நூங்கள் சூப்பி பிழைஞ்சு வந்துகூடும்; நின்கள்,
ஞன் செய்தி பாதியை சீர்து வகுக்குஞ்சுன்,
கிம்போது நூங்கள் வந்துகூடும். அடே,
பங்களை கூலை/ மேன் காலத்தில், பாஞ்சாவர்களை,
சீதீயோத்தின் சீதீ செய்து நூட்டை பிருங்கி
தொண்டு, இவடுவடிவும் வனவளசும் பூட்டுக்கிடைன்,
அதுபோல், என்குயாய் சுந்தகையை நின்கள்
சீதீ செய்து, த. வடுவடிவும் நூட்டை வீட்டு
பூட்டுக்கிணர்கள், அதுபோல், கிம்போது
நூன். இவ்வகை நூட்டை வீட்டு துங்கி,
அப்போதும், கிந்த நூட்டை

நினைக்காதுபடி, தூங்கி விடப் பொகிடுன்? ஏன்று, சின்னன்னைச்சுறும் கோவம் வெளுத்து
குடியருமல் சீல்லூ¹⁸¹) மறுபழயும், அடை, வங்காள்
குளை! சூடிய கீக்கிரும் கிர்தி நாட்டை விட
நீது விடுங்கள், இல்லையேல்; நீவரவீன்
மேல் கூறி, இன் நாட்டையும் இன் குடும்ப
நப்பள்ளியும் சின்னை வோன் குறைச்சு விட
வேன், கீக்கிரும் கீடுவெங்கள் என்றூ,
பங்காளி! அப்போ, சுமி/ நாங்கள், திருப்பொட்டு நாட
தை விட நீது கீடுவே கிடூம்' என்று புற
பெட்டு பின்னொயார் கோவீஸ் நோக்கி கீடு
ஷுத்தங்கள்.

பாட்டு)

"
கீட்டம் வெடு நடையா வெடு நடையா
கீடுவீதிரவாய் வடுகிடூரே கவுண்டர்க்கும்
மின்னொயார் கோவிலுக் கு கோவிலுக் கு
நடையமா வடுகிடூரே கவுண்டர்க்கும்"

கவுண்டர்கள், அப்பிரம் பெரும் ஓவகமாக
கீடு வடுவதை மீணவி மார்கள் பார்க்கு,
அங்கூரி/ அந்தி வையள்களை, எந்தன்று விட
டே, வடுவர்கள் யோவ் கெள்கிண் து; எல்
வோரும், கோபத்துடன் வடுகிடூர்கள்.

ஏன்ன சீதை விட்டு வடக்கில்³ குடலூர், சீரிய வில்லை? என்று, கவுண்டிச் சீகள் பீடுவர்க்கொருவர் பேச்த கொண்டிலுக்கும் போது, நிவுண்டர்கள் எல்லோறும் அஞ்சில் வந்து, பாடபெண்களே! சீக்கிரம் போய், அவரவர் வடிடால் திருக்கும் சூழ்மானங்களை எடுத்து, பிபரிமக்கிளியில் போட்டு எடுத்துக் கொண்ட சீக்கிரம் வாருங்கள், நிரம், கிளி திருத்தி, நாடால் நிருத்திமிடும் திருத்தக்டுமியாது, பொங்கள் சீக்கிரம் எடுத்து வாருங்கள் அந்தச்சன்னடான் கிழ்சு வந்து விட்டால், நிரம் இயிர்பிழைத்து கூடியாது! என்றார்கள்.

விவண்கள் பீட, சுண்டாளர்க்கு னே! பூயிரும் பேர் போய், குன்று விவாதப்பையன்களிடம் உசை குன்று, திருத்தோக்குத்துடன் வந்திருக்கிறீர்களே! உங்களுக்கு வெட்டுமல்லவை?

கவுண்டர் கள் பீட, விவண்களே! உங்களுக்கு உன்ன தெரியும் நிறுங்கள், அவர்களை கண்ணில் பார்ச்சுால் உங்கள் உயிரே திருக்காது; சுடிசீக்கிரம் போய் சூழ்மானங்களை எடுத்து பீட்டை கூட்டு ஸ்தவராக வாருங்கள்! ஏன்ன தூம், நிவுண்டிச்சி மூர்கள் ரௌலோரும் சிச்சந்து அவரவர் வடிடால் திருக்கும் சூழ்மானங்களை எடுத்து பீட்டை

கூடிய, பீடு சாமான்கள் விடாமல் எடுத்துக் கொண்டு வந்து, பிள்ளையர்களைவில்லை அரசுகள். பின்து, கவுண்டர்கள்' ஆடுகும்பி மார்களே/ நாம், பாதிரம் ஷைடுக்காரரும், எங்கே ஹோய் பிழையுவது? என்று, பீடுவர்கள் கொடு வர் பேசுக் கொண்டிருந்தார்கள். அப்போது, பெரிய ஷைடுக்காவுண்டர் 'அப்பர/ தும்பிகளே சோடி கேசுத்து அரசர்கள், நாம், அப்பள்ள மார்களே, திங்கு சூங்கவள் நாட்டில் கொண்டு வந்தது வைச்சார்கள்; அப்போது, நாம் ஓல்லோரும் அரசர்கள் ஹோய் சீரால்லி விட்டு, அதன் மேல், வேறு சோடிம் ஹோய் பிழைக்கலாமென்று, ஓல்லோரும் சோடி கேசும் புற்பட்டார்கள்.

பாட்டு,

"சூங்கவள் நாடு ஷைடு நாடு விடகு
சோடி கேசும் வந்திருக்கிற நெண்டர்களும்
மேடு கண்டா மிமல்லநடை மிமல்லநடை
பள்ளங்கண்டா படுக்கு நடை வருக்கிறோன.
நீண்டி கண்டான் குழியாமல் குழியாமல்
நீரை கண்டா நீல்லாமல் வந்திருக்கிறோன]

சீதிரம் பேர் மங்களி குமாரன் குடும்பம்

கோட்ட தேசம் வந்து சிள்ளையார் கொவிலில் தூங்கின்ற கள். பின்து, சீதிரம் கவுண்டர் குடும்பம், தூங்குடும்பம் குடும்பம் கூட்டுரப் போன்ற அரசரின் பாரணைமீனங்கு சென்றுள்ளன. அரசர்க்குண்டு-

பாட்டு,

அட்டம் நல்லோ பனியுராடுந.

நால் ஒக்கு பீளாமை செய்யுந்துந.

பாதும் நல்லோ பாசும் பனியுராடுந.

நால் ஒக்கு பனிவிடைகள் செய்யுந்துந.

அரசர்! பீப்பா, கவுண்டர் களே! சுறண சிமன்ற பேர் குடுக்கு, வரண சிமாட்டுந மீல்ஸ்/ கவுண்டர் களே/ என்ன சீமாச் சார்பி, எல் கூல்கும் வந்துக்கிடுகின்றன? டென்டுகுத்துக்கு கள் எல்லாம் அறியும் யிருக்கிறது? என்றார்:

கவுண்டர் அரசே/ பெர்னி யள நாட்டு லிருந்து, குன்று கூடியாக்கவுண்டர் மத்தள் வந்து, சீங்கள் குத்துந்தைகளை அடிச்சு, கீக்கு, காது திலைகளை அறுக்கு மானாவங்கம் செய்து, ஏங்களையும் அடிச்சு நாட்டுஸ் கிடுக்கிடு என்று, எங்களை துறஞ்சி விட்டான். அரசே/ இனி, நான் களே எங்கு போய் அடையும்போது!

அரசர்! அப்பா/கவனிடர் குடை/நீங்கள், குன்னுடையாகி கவுண்ட குத்து குத்து பீங்மக்கள் கிள்கி யென்று நினைத்து, பாவர்களை ஜீக்கு வகுடிம் நிரட்டை வெட்டு முடுக்கி விட்டார்கள், கிப்போது, பாவர் மக்கள் வக்கு உங்களை பற்றி வாங்கி விட்டார்கள்। பீர்கு, சன்ன சிச்வது?

பங்காரி! அரசர்! நல்லது! பீதூல், குன்னுடையாகி கவுண்டர் மக்கள் அடிசிக்கு வடுத்திருக்கிறார்கள், குங்கும்புக்கு கூட்டுப் போக்கள் வகுடிம் சுவர்களை கீழ்க்கூட்டுப் போக்கள் வகுடிம் சுவர்களை கீழ்க்கூட்டுப் போக்கள் வகுடிம் சுவர்களை கீழ்க்கூட்டுப் போக்கள் வகுடிம் சுவர்களை கீழ்க்கூட்டுப் போக்கள்.

அரசர்! சன்ன! குன்னுடையாகி கவுண்டர் மக்கள் குவெங்கி செலுக்கு வகுவில்லையா! பீடு, கேவங்கு கணக்கு ப்பிள்ளையை வரச் செல்லான்றுத் தேவங்கள், சிசன்று, குணக்கு ப்பிள்ளையை கூட்டுப் பர்த்தான். குணக்கு ப்பிள்ளை, பீரசனர் நமஸ்காரம் செய்து நின்றார்.

அரசர்! தூய்யா, குணக்கு ப்பிள்ளை! குன்னுடையாகி கவுண்டர் மக்கள், வகுடிம் குணக்கு ப்பிள்ளையை குவெங்கி செலுக்கி வகுக்கிறாரா? கிள்கியா?

குண்டி! குவெங்கி! அரசர்! அவர்கள், சூரிய, சூக்கபன் திடுந்து கிழுக்கு விடுத்து, குவெங்கி செலுக்கி வில்லை; என்றாலும் பீரசுக்கு கோவும் வந்து! பங்காரி கவுண்டர் பார்க்க

நின்கள், பயப்பட மேண்டும், பீந்தி சுண்டானர் கூனா கூட்டுத் து, சீலியான படி தூண்டித் து பொன்றி வள நூட்டையும், உ நுக்குக்கே விட்டு வெட்டு வெட்டுத் தேன், நின்கள் நூட் பாரண் மீன்யில் சூப்பிட்டு விட்டு சூந்தேராய் மாய், இஞ்சுக்கள் டன்று, சௌால் வி விட்டு சேவகர்க்கூனா கூட்டிட்டு! சேவகர்க்கூனா! பழனிரண்டு பேர் பொன்றி வள நூடு சென்று, கூன்குட்டயாக்குவண்டா முக்குர்த்து தின்று பொடுதுக்கூன், தூங்குவள்ளம், சூயிர் க் கூலையும், உ ஷுப்பைச் சூடி தீந்துப் பூத்துக்கூனா விட்டு வர்த்து சேவுச்சுத்தும்பயி சோல், கூரண்டு வரத்துவர்ணூல், புருபாய் அபராதும், 6 மாசும் கடுங்காவல் ஏஜயில் தூண்டீன என்று சோல் விட்டு, கீக்கிரம் வாருங்கள் டேன்றுர்.

சேவகர் உ பேடும் உ - னே மறுப்பட்டார் கூன்.) P. 183

18 ("பாடு6")

பாரி வில்லை சேவகரும் அங்கு சேவகரும் விவன்விவடி அட்டைக்குமும் அங்கு அட்டைக்கும் சோடு தேசும் விட்டுமல்லோ விட்டுமல்லோ பொன்றி வள நூடு வா^mக்கர் அங்கு நூடு வா^mக்கர். மன் பொட்டு பொன் வீளையும் பொன் வீளையும் மகுட பொன்றி வள நூடு வா^mக்கும்பூர் சேவகரும்

சேவகர் வெள்ளி வளர்ந்து வழந்து, வெள்ளாங் குள்ளிடு ஏறியில் கீழே கிழங்கும் போது, சூழ்களின் பூச்சிக்காலை கிண்டும் நீண்டுக் கேட்கப்பட்டது, விடக வண்டிராங்குள்ளத்தில் குண்ணிர் குடிச்சுது விடக படுக்கிறதுது. அவ்வோது, சேவகர், இப்போ வடுவதை காளிகள் பார்த்து 'எவ்வளவு அந்தியன் வருகிறான்' என்று, எடுத்து கொட்டுத் துடன் கொம்புகளால் பூர்வையை குத்தி, குன்றவாளி மூலக் கீழ்க்குமாய் பாய்ந்துது.

பாடம்:

“ஒட்டியே என்னுத்து குத்திக் குதுபார்
சூழியுட ஓங்காமி காளியிரண்டும்.
அரண்டியே என்னுத்து குத்திக் குதுபார்.
தூரியங்கள் என்சாமி இள்ளமட்டும்”

காளிகள் கொட்டுத்துடன் பாய்ந்து சேவகர் மூன்றே பாய்ந்தன்று, சேவகர் மேல் பாய்வதற்கு குயர்ச்சி கீழ்க்கு து. தினது, மாடு மேய்க்கும் மச்சக் கோர் சின்னுண் பார்த்து, நூம்மராஜாவுட அரண்மீனக்கு யாறா வருவார்கள் போல் திருக்கிழறுது; பூச்சிக்காலை கிண்டும் போய் வந்தமிக்குதுக் கொட்டுது அவர்களை கொன்று விடும் போல் திருக்கிண்டு என்று, பீடுவது பார்க்கும் போது, சேவகர் பயந்து, முடிவுக் குறையோடு, சூரியாய் படுக்கிறுத் தூர்கள். சின்னுண், காளியை கையில் பிடித்து, உடம்பை நீலிக் கொடுத்து.

~~சீப்பா/புதுக்குடியிருப்பு~~! அவர்களை வீணா முற் செய்யா
க்கீர்கள், நாம் அரண்மனைக்கு வரும் போதுகள்
பொல் தெர்த்திட்டு' என்று, சேவகர்களை
தேநாக்கி' நீங்கள், யாரே? எவ்வு, மொத்திலீர் களே?
என்று என்.

சேவகர்! அப்பா! நூங்கள் குன்னுடையாகி கல்லூட்டர்
வீட்டுக்கு போக வந்ததோம், கிடந்துக் கொள்ள
வந்து, வந்து மற்றுத்து கொல்லவந்து விட்டது
நூங்கள், சீவு தேஷ அரசுகுடைய
அரண்மனை, சேவகர்கள்! என்று தூம்,

கின்றுக் கீடே, சேவகர்களே! சீவுகளுடைய அரசு
கை கொட்டுக்கூட கூட மத்தியாமல், குன்னுடையாகி
கல்லூட்டர் என்று சொல்கிறோயா? கிடந்து
பேச்சே, அரசர்கள்தில் ஒகட்டுக்குந்துள்ள! கிடந்து
தேநாம் இங்கள் ஆலை பூவில் இருண்டு கூடு
கும், என்னிடம் சொன்னது போல், ஒவ்வொரிடாவது வீட்டாகிறது, ஏது!
என்று சொல்ல வேண்டும், தூக்கி வரதூ! கின்று
கிணத்துக்கீட்டு சேவகர்! அவர்களுடைய,
மாடு மேஸ்புவுவதேன், கிடந்துமாஞ்சிர அஞ்சிகாரம்
சேய்திருந்தன், பாஜினக் கண்டால் என்ன பீடு
மேற்/என்று, ஒரு பெரும் மனதில் பயம் கொண்டு,
கின்றுண தேநாக்கி, 'அப்பா/கிணி, நூங்கள்
அந்துமாஞ்சிர சொல்லமாண்டோம், கீரினா
யை பிடிச்சுக்கி கூகாள், நூங்கள் அரண்மனை
க்கு போக்குஞ்சூடு) என்று, முழுப்பட்டார்கள்.

குறிது கூனம் சென்றாலும், இடையில் காசி க்குளை அடுத்திருக்கும் அப்போது அரண்மனையிலே நிட்டு, குப்பி, குட்டத்தை எடுக்குக் கொண்டு சூண்ணிர் கொட்டுவர, காசி க்குளைக்கு விசென்றுள். அவகூடன், விவான்தூசு சீ என்னும் நீரயும் கூட வந்திருக்கும். அடுவரும், காசி க்குளையின் அடுக்கில் வரும் மோது, விவான்தூசு சீ சீது காரத்தில் பேருமானையின் மேல் உட்கார்ந்து கொண்டிருக்கும். குப்பி காசி க்குளையில் அழுக்கி குட்டத்தை யிளக்கிக் கொண்டிருக்கும் சூண்ணிர் கொட்டுக்கும் அசு குமாக கிழங்கு சூதால், சேவதுகுணைய பீட்டுகள் நினைந்து விட்டது. சேவகர், கிந்துப்புறம் மேட டில் வந்து நின்று சூண்ணிரில் நினைந்து பீட்டுகளை பிடித்து கொண்டிருந்து ஆர்கள். இவர் கூனமார்த்திக்குக் கொண்டிருந்து பொன்தூசு^{R/184} (நூற்று, மாற்றா) அரண்மனைக்கு, ஏவகைது/அந்திய வகைக்குரிக்கும் கள் ரெண்டு, கோபத்துடன் ராகுந்து பேரும் வந்து சேவர்கள் கீழல் பாய்ந்திருக்கும்.

374,

பாட்டு

" குன் குறணம் ஏன் சூழி பின் குறணம்
 குப்பத்திராண்டு என்றுத்திரா ஒசல்க் குறணம்
 தீர்ய என்றுத்திரா நாகன் இபாலே
 தீதிர் யெ வெள்ளுச்சி பாயுதுபார் "

பொன்றுச்சி ஒசலகர்மேல் பாய்ந்துகூடியது,
 பிடித்து, குடியாது எக்க மூல்லாம் குடித்தினி.
 சேவகர்கள் குடிவெரைக்க குடியாடல்
 அய்ய யோ! விவந்து, சுசுசும் இரட்ட
 டார்கள். திந்து சுத்தம் கேட்டு, குப்பி
 குரும்பி பார்த்து கீழ் வந்து பொன்று
 சுத்தியை கையில் பிடித்து குதுகில் நினை
 க்கொடுத்து, பொன்றுச்சிலின் கோபக்ஞசு
 அடக்கி 'அம்மா, வெள்ளுச்சி! நூர், அரள்
 மனைக்கு மோகும் அடக்கள் மோல் ஏன்
 கூடுது! குடிக்க வேண்டுமென்று, சேவகரை
 மோக்கி 'அய்யா! நீல்கள்யார்? ஏங்கு மோக்க
 நீர்கள்? ஓன்றுள்ளன.

கேவக் 'அம்மா/நாய்கள், கோட்டு கூடுசு அரசரின்
 சேவகர்கள், குன்னுடையாக்குவன்றர்
 வீட்டுக்கு மோக வந்தோம், இந்து கீரி
 நாய டால்களை குடித்து விட்டது!

குப்பி! 'ஆப்பா/பொன்னூச்சியை, தீவிராய், என்று,
அன்னைக்குதூரம் சென்னால் இங்கள்
இயிர் வீடுமோய் சேராது; மேலும்,
ஞன்னைடையாக்கிவண்டர்! என்று, என்னை
டம் சென்னாது மோல், அரண்மனை
அருகில் மோய், ஞன்னைடையாக்கிவண்டர்!
என்று சொல்லி விடாதீர்கள்! இங்கள்,
இயிர் மோய் விடும், நாஜா/என்று சொல்
ல வேண்டும், ஒருக்கிரதை! என்றால்.

சேவகர்! 'அம்மா/ஆயே! எங்களுக்கு, திந்துக்கங்
நடந்து தே போதும், நின்கள் கிணி சிர
ண்மனைக் குரு மோகாவில்லை, பீஷகயால்,
நாங்கள் தீருச்சுமாச்சாரம் சொல்கின்றீர்,
அங்கிலம் மோய் சொல்லி விடுவங்கள்!

குப்பி! 'என்ன! சுமாச்சாரம்?'

ஒசுவகர்! 'அம்மா/ஆயே! இங்கள், பெரியராஜா திருந்
துகாலத்தில், எங்கள் அநசுகுக்கு, தீங்க
வள்ளும், ஆயிரக்கல்லம், இவுப்பைத்தீய திவை
தீன்றும், வருஷை, வுடுஷை சூவறூமல், தீங்கிரை
செலுஞ்சி வந்துளராம், அவர், திழந்து பிழுகு,
தீன்னராஜாக்கள் தீங்கிரை செலுஞ்சு
வத்துவில்லயாம், பீசிற்கு, எங்கள் பீரசர்
க்கு கோபம் வந்து அன்று பொடுத்துக்
கூடும்.

தேதியினர் கொண்டு வந்து சீலூஷ்து
 விட்டால், 50.குபாஸ் அமராதி கும்,
 ஆறுமாது குடுங்காவல் தீண்டனையும்
 கிடைக்கு மென்று, ராங்கள், அரசர்!
 சொல்லி விட்டார். என்று கிணது உவ்
 கள் பாரசூரம் போய் சொல்லி விடுவா
 கள், நாங்கள் கிப்புஷ்டே போகுவோம்⁽³⁾
 என்று சொல்லி விடு சேவகர் புதுப்
 படு சென்றார்கள். சேவகர் போன்றும்,
 குப்பி தீண்டியினர் எடுக்குக் கொண்டு
 பொன்றுச்சியையும் கூட்டுத் தீக்காண
 ⑥ அமரண்மீனாக்கு சென்று, தீண்டிர்
 குடுத்தை வைத்து விடு, பாவஞ்சியா
 ஸ்து சிதன்று. / அம்மனிமான், நாசி க்காரை
 க்கு ஆண்ணிருக்குச் சென்றேன்! அப்போது,
 நம் பொன்றுச்சியும் என்னுடன் வந்தது;
 அப்போது, சோஷு தேசித்திலிருந்து அரச
 குடைய, 12. சேவகர்கள் வந்தார்கள்; நான்,
 போய் தீண்டிர் குடுத்தை விளக்கிக் கொண்டு
 விடுக்கும் மோது, நம், பொன்றுச்சிச் சேவகர்
 மேல்பாய்ந்து ஆறு மாறுக கூடுத்து விட
 டது, சேவகர்கள், அய்யோ! அய்யோ!!
 வென்று சுத்திம் பொட்டார்கள்,

சுத்தம் கேட்டு நான் சிறுமி பார்த்து ஜிமய்
போய் பொன்றுச் சியை கையில் பிழித்துக்
கொண்டு, நின்கள், யார்ட்டோன் கூ விசல்சிளேன்
அதிலே, அவர்கள் சோட்டு சீசுத்தி விருந்து
வந்து ஆகவும், சோட்டு சீசு பாரசுகுக்கு
நாம் முத்தினர் செல்லுத்தி வில்லையாம்
இன்று பொகுதுக்குள் சிங்க வள்ளம்,
சுயிர்க் கலயும், உலூபனைத்திட்டம் இவை மீன்
கூடங்காவல் அடிட்டினான்று பாரசர் கூல
விவரச் சொன்னுமிரும், நாம் பொன்றுச் சீ
அவர்களை பிழித்து கூத்துக்கூல், தின்கு
வரப்பயர்த்து, ஏன்னிடம் சொல்லி விடு
அப்படியே மோய் விட்டார்கள் சேவகர்.
என்றதும், பரவுசியா, அப்படிச்சிக்கிறம்
போய் சீன்னாண்ண சுாமியைக் கூட்டுவது என்று
நீள்ளுள்.

ஞப்பா- 'சுர், நல்லது! என்று, பக்கட விளையாடும் பன்
ஞாங்கு சூவடுக்கு சென்று, தூண் மறைவில்
நின்றுள். பீப் போது, சாம் கிருவரும், மரப்
வரும் பக்கட விளையாடுக் கொண்டிருங்கள்.

377.

378

‘போதுமாயவர் சின்னன்னை சாமக்கு எதிர் யாடல், அவருக்கு, 12 வினங்கும் போடு பக்கட விளையாடக் கொண்டிருந்தார்கள். குப்பி தூண் மறைவெல்நின்று, பயந்து, பீருங்கி, ‘அநகே’ என்று, கூடப்பட்டாள்.

சி.சாம். ‘என்னுக்குப்பி! என்ன, சுமாச்சாம?'

குப்பி. ‘சாம்! பாவுதியா, சூப்பங்களை அழைத்து வரச் சென்றார்கள்! என்று, குப்பி சொன்னதும் சின்னன்னை சாம் சூடு ஏற்றிருப்பது என்றிருந்தும் குமும் போது, 12. வினங்கும் பல ஏன்று குத்திருத்து விட்டது.

பாடகு:

“எட்டாயே என்சாம் ஆனங்கு சீரே
தினைய தினைய குமா சங்கர்
ஆனங்கி சூனர்முக் குத்திக்குசீரே.
ஈழுரிய முள்ள என்சாம் வீரசங்கர்!”

சின்னன்னை சாமி பீழவந்து பாவுதியாளை வாரிக் கையிலெடுத்து, மன்ற முகத்தினது குத்தி நட்டு, கூட்டாக் கையிலெடுச்சு கொள்கொ சுத்திமும் கொடுத்து, ‘என்சங்குமும்/ என்னை அழைத்துதாய்? என்று, கேட்டார்.

பாவுதி. ‘அண்ணது/ இன்று, குப்பி துண்ணிருக்கு காசி க்கரைக்கு போகும், போது; பொன்னைச்சியும் அவளைன் சென்றிருக்கிறது, குப்பி, போ-

நாட்டுக் குறையில் குடச்சிகளுக்குக் கொண்டிருக்கிற குடும்ப போது, கோட்டுத்துச்சிலிருந்து, 12 மேசுவகர் கள் வந்துள்ளனர்ம்; அவர்களை, மும், பொன்னுச்சி கூண்டு, எவ்வேலே! அந்தியன் வந்துகிண்ணன் என்று, அவர்கள் மேல் பாய்ந்து, கழியாசி கிட மெல்லம் கூடிச்சுவீட்டானாம், அப்போது, குப்பி பார்த்து ஒழுப் போய் பொன்னுச்சியை கையில் பிடித்துக் கொண்டு, அவர்களை, யார்ட்டன்ஸ் ஆகூடு, கூட்டானாம், அவர்கள், குப்பியிடம், இருங்கள் சின்ன ராஜா அட்டக்கு வந்துகிண்ணிருந்து, எஸ் கால் அரசு குத்துத் தூங்க வள்ளுத், தூயிர்க்கலை, இருப்பதை சுடி அவை குண்டும் குச்சிகள் கொண்டு வந்து செலுக்குவில்லை என்று, அரசு கோவை வர்த்து குள்ளுப்போகுக்குள் குச்சிகளை வந்து கேளாவீட்டால், 10. மேய் அபராசும், அதற்காது குஞ்சாவல் தின்மீன் என்று கோவலி வரச் சென்னைக்கும் நிம் பொன்னுச்சி பிடித்து கூடிச்சுவீட்டால் கிங்குவரப்பயந்து, அப்படியே, சென்று விட்டார் களாம்; அண்ணு/கோட்டு ராஜா பூமியை நூல் உருகு வந்துகிண்ணம், அவர்களுக்கு முத்திகள் செலுத்துமால் விட்டு விட்டமிர்க்குள் குடும்ப குடும்ப வர்த்து குண்டும் குச்சிகள் கொண்டு பொய்

கூத்தினர செலுத்தி விட்டு வாஞ்சுகள்! (நீண்டது).

சீ. காம்: 'அம்மணிந்தான், போக மாண்டேன்!

பரவுக் கூன்று நீங்கள் போக மாண்டேர்கள்?

சீ. காம்: 'அம்மணிந்தான், அந்த ராஜ ஸுக்கு ஜூலை மாதிரி, சூயிர்க்கலை, சூலையில் வைத்து, சூங்க வள்ளம் தேஷாளில் வைத்து, இலுப்பை சீடியை கையில் பிடித்து, நான் போய் அவை வணங்க மாண்டேன். சிதாண்டு வர வில்லை யென்று, அவன் என்ன செய்யவேண்டுமோ செய்ய டீடும், நான் போக சூடியாது' என்று சின்ன யௌண் சீம் போடும் சூக்கும், பூர்யண் என சீம் காஞில் உதிடு, பூட்டுவத்து, பரவுகியான ரூக்கி! டன், சூங்கமே! சின்ன அண்ணன் ரானை/கோயச்சில் பேசுகிறாரே, டன்ன, சூமாச்சாரம்?

பரவுக் கீண்ணு/தோட்டு தேசு அரசுக்கு, நீங்கள் அங்காரத்துக்கு வந்துதிலூட்டு மூத்தினர செலுத்தி வில்லை யென்று, இன்று அங்கிருந்து தேவகரிவந்து பொக்குக்குள் கூத்தினர கொண்டு வந்து செலுத்தினா விட்டால், ஏ.ஏ.ஏ.பாய் அபாங்கு, ஏது மாசும் கட்டுக்காவல் சீண்டினா என்று, அரசர் சொல்லி விட்டாகிறோம்,

~~நினைத்துக்கான் சீன்ன அண்ணனிடம் பொன்னியூர்,~~
 அவர்நான் கொண்டு போக முடியாது என்று
 சுசிசும் போட்டிருப்பார், யேலுங்க, அன்றே!

அவர்பூமியை நாம் உடுக்கிட்டோம், ^(m) அவருக்கு
 முக்கியர் கொண்டு போய் செலுத்துவதில்
 நிம்மாக்குக்கு என்ன கேவலம், முடியாது! என்று
 சொல்கிறார். நின்களையது கொண்டு போய்
 செலுத்தி வாடுவது, அன்றே! சில்லா
 பிட்டால், சூண்டன் க்குள்ளாக வேண்டும்!

எய்சாம்! பரவுத்தி/சீன்ன அண்ணன் போந்தாரெட்டால்
 போகிறார், நான் போய்விட்டு வருகிறேன்!

சீ.சாம்! யேலுங்க, அன்றே! நின்கள் கொண்டு போய்
 செலுத்தி வருகிறீர்களா?

எய்.சாம்! பீமாம், தூஷ்பி! நான் கொண்டு போய்
 செலுத்தி வருகிறேன்.

சீ.சாம்! சுதி, நல்லது! அன்றே! சோழன், மீண்டும்
 வரும்பாது, டான்? முக்கியர் கொண்டு
 வர வில்லை என்று கேட்டால், முக்கியர்
 செலுத்துவது என்பது ஏன் காலுக்கு
 தெரியாது, நின்களும் அந்த விட வில்லை
 என்று சொல்லுவார்கள்; அதற்கு,